



## ஸ்ரீ கோதாஸ்துதி ஸ்லோகம்-26

ரங்கே தடித்குணவதோ ரமயைவ கோதே |  
க்ருஷ்ணாம்புதஸ்ய கடிதாம் க்ருபயா ஸுவ்ருஷ்ட்யா |  
தௌர்கத்ய துர்விஷ விநாஸ ஸுதா நதீம் த்வாம் |  
ஸந்த: ப்ரபத்ய ஸமயந்த்யசிரேண தாபாந் ||

### அர்த்தம்

கோதைப் பிராட்டியே ! திருவரங்கத்தில்  
எழுந்தருளியுள்ள திருவரங்கனே ஒரு காளமேகம்.  
எப்பொழுதும் அவனுடன் உறையும் பெரிய பிராட்டியே  
ஒரு மின்னற்கொடி. நீ அவனது திருவருளாகிய  
மழையால் படைக்கப்பட்ட அமுத நதியாக உள்ளாய்.  
இந்த வடிவு கொண்டு நீ ஸம்ஸாரமென்னும் கொடிய  
விஷத்தைப் போக்குகின்றாய். உன்னைச் சரணமடைந்து  
அமுதவாற்றின் வெள்ளமாகிய உன் ஸூக்திகளில்

ஆழ்ந்து அநுபவிக்கும் பெரியோர்கள் விரைவில் தங்கள்  
ஸம்ஸாரதாபமெல்லாம் ஒழியப் பெறுகின்றனர்.

### ஸ்லோகம்-27

ஜாதாபராமபி மாமநுகம்ப்ய கோதே |  
கோப்த்ரீ யதி த்வமஸி யுக்தமிதம் பவத்யா|  
வாத்சல்ய நிர்பரதயா ஜநநீ குமாரம்|  
ஸ்தந்யேந வர்த்தயதி தஷ்ட பயோதராபி||

### அர்த்தம்

ஹே கோதை பிராட்டியே| நான் அறிந்தோ  
அறியாமலோ அநேக அபராதங்களைச்  
செய்திருக்கலாம். ஆயினும் நீ என்னை உன்  
கருணைக்குப் பாத்தரனாக்கி இரக்சிப்பது உசிதமே.  
ஏனென்று கேட்பின், ஒரு தாய் தன் சிசு பால்  
குடிக்கையில், தன் மார்பைக் கடித்து விட்டது  
என்பற்காக, அதை ரக்சிக்காமல் விடமாட்டாள்.  
அதனிடத்திலுள்ள வாத்சல்யத்தினால், சிசுவிற்குப் பால்  
பருகத் தந்து காப்பாற்றுவாளல்லவா?(கடித்தது என்று  
அதன் மீது கோபம் கொள்வதில்லை. அபராதம்  
செய்தவன் என்று, என்மீது கடிந்து கொள்ள வேண்டாம்).

### ஸ்லோகம்-28

ஸதமக மணிநீலா சாரு கல்ஹார ஹஸ்தா |  
ஸ்தநபர நமிதாங்கீ ஸாந்த்ர வாத்ஸல்ய ஸிந்து: |  
அளக விநிஹிதாபி: ஸரக்பி ராக்ருஷ்ட நாதா |  
விலஸது ஹ்ருதி கோதா விஷ்ணுசித்தாத்மஜா ந: ||

### அர்த்தம்

இந்திரநீலக்கல் என்னும் ரத்தினத்தைப் போன்ற  
நீலநிறமுடையவளும், அழகிய செங்கழுநீர் புஷ்பத்தைக்  
கையில் ஏந்தியிருப்பவளும், ஸ்தனபரத்தால் சிறிது  
வணங்கின தேஹத்தை உடையவளாயும், கனத்த  
ஸ்நேஹக் கடலாகவும், தன் சிரஸில் சூடிய  
மாலையால் தன்வயமாக, தனக்கதீனமாக ஆக்கப்பெற்ற  
ஸர்வ ஜகத்- நாதனையுடையவளும், விஷ்ணுசித்தர்  
என்கிற பெரியாழ்வாரின் அபிமான புத்ரியாகிற  
பூமிதேவியின் அவதாரபூதையான கோதைப்பிராட்டி நம்  
எல்லோருடைய உள்ளத்திலும் விளங்கியருளட்டும்.

### ஸ்லோகம்-29

இதி விகஸித பக்தேருத்திதாம் வேங்கடேஸாத்|  
பஹுகுண ரமணீயாம் வக்தி கோதாஸ்துதிம் ய:|  
ஸ பவதி பஹுமாந்ய: ஸ்ரீமதோ ரங்கபர்த்து: |  
சரண கமல ஸேவாம் ஸாஸ்வதீ மப்யுபைஷ்யந்||

#### அர்த்தம்

இவ்விதமாக கோதை பாதாரவிந்தத்தின்பால்,  
விஸ்தாரமானப் பக்தியையுடைய, வேங்கடேசன்  
எனப்படும் வேதாந்தசார்யரிடத்தினின்றும்,  
புருஷப்ரயத்னமின்றி பக்தி பரவசத்தாலேயே தானாக  
உண்டாகியதும், அநேக வகையான காவ்ய  
குணங்களால் மனங்கவரும் தன்மையுடையதும் ஆகிய  
சூடிக் கொடுத்த நாச்சியார் விஷயமான இந்த  
ஸ்தோத்ரத்தை யாரொருவர் பக்தியுடன் பாராயணம்  
செய்கிறாரோ, அவர் லக்ஷ்மீ ஸமேதரான  
ரங்கநாதனுடைய நித்யமான பாதாரவிந்த ஸேவையை  
அடைந்து, இஹலோகத்திலும், (விஷ்ணுசித்தரைப் போல)  
பலராலும் மதிக்கப்பட்டு, பரத்திலும் மோகூஷப்  
பெருவாழ்வு பெறுவர்.

